

24. AN-NŪR (la lumière)



Posthégirienne, révélée après la sourate de "l'Exode". Elle compte 64 versets. Son titre est tiré du verset 35.

La sourate commence par définir la peine à infliger aux auteurs de fornication, aux diffamateurs sans témoins, et préciser les serments à prêter par les hommes qui accusent leurs épouses de luxure et comment éviter l'application de la peine. Elle dévoile ensuite que la grande diffamation "ifk" est sans fondement.

Elle fixe, à différents endroits, des règles de bienséance à observer: entrer chez autrui; contrôler son regard; se couvrir décemment (pour les femmes); où et comment prendre ses repas. Cette sourate donne une parabole pour illustrer la Lumière d'Allah.

*Au nom d'Allah, le Clément,
le Miséricordieux.*

1. [Voici] une sourate que Nous avons fait descendre [sur le Prophète] avec obligation de la transmettre. Nous avons révélé dans ses versets des préceptes clairs afin que vous en soyez conscients.

2. Si une femme ou un homme s'avèrent coupables de fornication, infligez à chacun d'eux cent coups de fouet. En respect de l'ordre d'Allah, n'ayez aucune pitié pour eux, si vous croyez en Allah et au Jour Dernier. Qu'un groupe de croyants assistent à leur châtement.

3. Le fornicateur n'épousera qu'une fornicatrice ou une païenne et la fornicatrice n'épousera qu'un fornicateur ou un païen. Ce genre d'union est interdit aux croyants.

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

سُورَةُ أَنْزَلْنَاهَا وَفَرَضْنَاهَا وَأَنْزَلْنَا فِيهَا آيَاتٍ
بَيِّنَاتٍ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ ﴿١﴾

الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ
جَلْدَةٍ وَلَا تَأْخُذْكُمْ بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّهِ إِنْ كُنْتُمْ
تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا
طَائِفَةٌ مِّنَ الْمُؤْمِنِينَ ﴿٢﴾

الزَّانِي لَا يَنْكِحُ الْأَزْوَاجَ الْمُشْرِكَاتِ وَالزَّانِيَةُ لَا
يَنْكِحُهُمَا إِلَّا زَوَانٍ أَوْ مُشْرِكٍ وَحُرْمٌ ذَلِكَ عَلَى
الْمُؤْمِنِينَ ﴿٣﴾

4. Ceux qui lancent des diffamations portant atteinte à l'honneur des femmes honnêtes sans que quatre témoins attestent leurs accusations doivent être châtiés de quatre vingt coups de fouet. Leur témoignage ne sera plus jamais accepté. Ils sont pervers;

5. sauf ceux qui se repentent et font amende honorable. Pour eux, Allah est Indulgent et Clément.

6. Ceux qui accusent leurs épouses sans témoin autre qu'eux-mêmes doivent jurer quatre fois au Nom d'Allah qu'ils disent la vérité,

7. en plus de la cinquième fois, où ils appellent sur eux la malédiction d'Allah s'ils mentent.

8. Mais l'épouse peut échapper au châtement, si elle jure quatre fois par Allah que son mari a menti;

9. la cinquième fois, elle appelle sur elle la colère d'Allah, si son mari dit vrai.

10. Ah! Si ce n'était la Bonté et la Grâce d'Allah en votre faveur. En effet, Allah est Indulgent et Sage.

11. Ceux qui ont rapporté des diffamations mensongères l'ont fait en connivence avec certains parmi vous. Ne concevez pas ce fait comme un mal pour vous; à quelque chose cela est bon. En

وَالَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ ثُمَّ لَا يَأْتُونَ
بِأَرْبَعَةِ شُهَدَاءَ فَإِذْ لَمْ يَلْبَسُوا
وَهُمْ ثَمَنِينَ جَلْدَةً
وَلَا يَقْبَلُوا لَهُمْ شَهَادَةٌ أَبَدًا
وَأُولَئِكَ هُمُ
الْفَاسِقُونَ ﴿٤﴾

إِلَّا الَّذِينَ تَابُوا مِنْ بَعْدِ ذَلِكَ
وَأَصْلَحُوا فَإِنَّ
اللَّهَ غَفُورٌ رَحِيمٌ ﴿٥﴾

وَالَّذِينَ يَرْمُونَ أَزْوَاجَهُمْ وَلَمْ يَكُنْ لَهُمْ
شُهَدَاءُ إِلَّا أَنفُسُهُمْ فَشَهَدُوا
أَحَدُهُمْ أَرْبَعُ
شَهَدَاتٍ بِاللَّهِ إِنَّهُ لَمِنَ
الصَّادِقِينَ ﴿٦﴾

وَالْخَوَاسِئَةُ أَنْ لَعْنَتَ اللَّهِ عَلَيْهِ
إِنْ كَانَ مِنَ
الْكَاذِبِينَ ﴿٧﴾

وَيَذَرُوهَا الْعَذَابَ أَنْ تَشْهَدَ
أَرْبَعُ شَهَدَاتٍ
بِاللَّهِ إِنَّهُ لَمِنَ
الْكَاذِبِينَ ﴿٨﴾

وَالْخَوَاسِئَةُ أَنْ غَضَبَ اللَّهِ
عَلَيْهَا إِنْ كَانَ مِنَ
الصَّادِقِينَ ﴿٩﴾

وَلَوْ لَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ
وَرَحْمَتُهُ، وَأَنَّ اللَّهَ
تَوَّابٌ حَكِيمٌ ﴿١٠﴾

إِنَّ الَّذِينَ جَاءُوا بِالْإِفْكِ عُصْبَةٌ
مِنْكُمْ لَا تَحْسَبُوهُ شَرًّا لَكُم بَلْ
هُوَ خَيْرٌ لَكُمْ لِكُلِّ
أَمْرٍ مِنْهُمْ مَا أَكْثَبَ مِنَ
الْإِثْمِ وَالَّذِي تَوَلَّى
كِبْرَهُ مِنْهُمْ لَهُ عَذَابٌ عَظِيمٌ ﴿١١﴾

effet, chacun des auteurs de ce scandale supportera sa part du forfait, tandis que le principal responsable de cette médisance subira un tourment terrible⁽¹⁾.

12. Il aurait été mieux pour les croyants, hommes et femmes, lorsqu'ils ont entendu parler de cette infamie, de s'estimer au-dessus de tout soupçon et de dire: «Cela n'est qu'une cabale manifestement ignoble.»

13. Pourquoi les médisants n'ont-ils pas apporté [la preuve avec] quatre témoins?! Du moment qu'ils ne l'ont pas apportée, ils sont menteurs devant Allah.

14. Si ce n'était la bonté et la miséricorde d'Allah en votre faveur, dans cette vie et dans l'Autre, vous auriez subi un châtiment très fort pour la part que vous avez prise dans la diffusion du scandale.

15. L'ayant entendu, vous l'avez répété de bouche à oreille et avez proféré ce que vous ne saviez pas, pensant qu'il s'agissait d'une chose anodine, alors que pour Allah cela est très grave.

لَوْلَا إِذْ سَمِعْتُمُوهُ ظَنَّ الْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ
بِأَنْفُسِهِمْ خَيْرًا وَقَالُوا هَذَا إِفْكٌ مُّبِينٌ ﴿١٢﴾

لَوْلَا جَاءَ وَعَلَيْهِ بِأَرْبَعَةِ شُهَدَاءَ فَإِذْ لَمْ يَأْتُوا
بِالشُّهَدَاءِ فَأُولَئِكَ عِنْدَ اللَّهِ هُمُ
الْكَاذِبُونَ ﴿١٣﴾

وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ فِي الدُّنْيَا
وَالْآخِرَةِ لَمَسَّكُمْ فِي مَا أَفَضْتُمْ فِيهِ عَذَابٌ
عَظِيمٌ ﴿١٤﴾

إِذْ تَلَقَوْهُ، بِالسِّنْتِكُمْ وَتَقُولُونَ بِأَفْوَاهِكُمْ مَا
لَيْسَ لَكُمْ بِهِ عِلْمٌ وَتَحْسَبُونَهُ هَيِّنًا وَهُوَ عِنْدَ
اللَّهِ عَظِيمٌ ﴿١٥﴾

(1) Ce verset évoque la célèbre affaire d'Al-Ifk (la diffamation) concernant la mère des croyants, Aïcha, qui fut innocentée par la révélation coranique, qui dénonce vigoureusement cette cabale mensongère ourdie par certains hypocrites dont le principal est Abdallah ibn Oubey notoirement connu par son hostilité au Prophète.

16. Que n'aviez-vous dit, en entendant [ces colporteurs]: «Ce n'est pas à nous de parler de cela. Mon Dieu! Ce n'est qu'une calomnie effroyable.»

17. Allah vous exhorte à ne jamais retomber dans de pareilles infamies, si vous êtes vraiment croyants.

18. Allah vous expose des signes clairs, Il est Omniscient et Sage.

19. Ceux qui se plaisent à répandre la turpitude parmi les croyants subiront un tourment douloureux, dans cette vie et dans l'Au-delà. Allah sait tout, et vous êtes ignorants.

20. Ah! Si ce n'était Sa bonté et Sa miséricorde en votre faveur. En effet, Il est Compatissant et Miséricordieux!

21. Ô Croyants! Ne suivez pas les pas de Satan, car celui qui suit ses pas, Satan l'entraîne à la turpitude et au vice. D'ailleurs, n'eût été la bonté d'Allah et Sa miséricorde, nul parmi vous ne serait jamais vertueux. C'est Allah qui rend vertueux qui Il veut, Allah entend tout. Il est Omniscient.

22. Que ceux d'entre vous qui jouissent d'une condition honorable et qui vivent dans l'aisance ne s'abstiennent pas de faire des

وَلَوْلَا إِذْ سَمِعْتُمُوهُ قُلْتُمْ مَا يَكُونُ لَنَا أَنْ
نَتَكَلَّمَ بِهَذَا سُبْحَانَكَ هَذَا بُهْتَانٌ عَظِيمٌ ﴿١٦﴾

يَعِظُكُمُ اللَّهُ أَنْ تَعُودُوا لِمِثْلِهِ أَبَدًا إِنْ كُنْتُمْ
مُؤْمِنِينَ ﴿١٧﴾

وَيَبِّئُكُمُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ وَاللَّهُ عَلِيمٌ
حَكِيمٌ ﴿١٨﴾

إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَنْ تَشِيعَ الْفَاحِشَةُ فِي الَّذِينَ
ءَامَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ
وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ ﴿١٩﴾

وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ وَأَنَّ
اللَّهَ رءُوفٌ رَحِيمٌ ﴿٢٠﴾

* يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا لَا تَتَّبِعُوا خُطُوَاتِ
الشَّيْطَانِ وَمَنْ يَتَّبِعْ خُطُوَاتِ الشَّيْطَانِ فَإِنَّهُ
يَأْمُرُ بِالْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَلَوْلَا فَضْلُ
اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ مَا زَكَا مِنْكُمْ مِنْ أَحَدٍ
أَبَدًا وَلَكِنَّ اللَّهَ يُزَكِّي مَنْ يَشَاءُ وَاللَّهُ سَمِيعٌ
عَلِيمٌ ﴿٢١﴾

وَلَا يَأْتَلِ أُولُو الْفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ أَنْ يُؤْتُوا
أُولَى الْقُرْبَى وَالْمَسْكِينِ وَالْمُهَاجِرِينَ فِي

largesses en faveur de leurs proches, des infortunés et des émigrés pour la cause d'Allah. Qu'ils les traitent avec indulgence et mansuétude! Ne voudriez-vous pas vous-mêmes qu'Allah vous accorde Son Pardon? Allah est Pardonneur et Miséricordieux.

23. Ceux qui lancent des accusations diffamatoires contre les femmes protégées par le mariage, insoucieuses mais bonnes croyantes, seront maudits dans cette vie et dans l'Au-delà. Ils subiront un châtement terrible.

24. Un jour arrivera où les langues, les mains et les pieds de ces médisants porteront témoignage de ce qu'ils auront commis.

25. Ce jour-là, Allah rétablira toute la Vérité contre eux, ils sauront qu'Allah est la Vérité éclairante.

26. Aux hommes mauvais, épouses mauvaises et aux femmes mauvaises, époux mauvais; aux hommes honnêtes, épouses honnêtes, et aux femmes honnêtes, époux honnêtes. Ceux-là sont exempts de toutes accusations calomnieuses. Ils bénéficieront du Pardon d'Allah et de largesses généreuses.

27. Ô croyants! N'entrez pas dans des maisons qui ne sont pas les vôtres, sans vous annoncer et

سَبِيلَ اللَّهِ وَيَعْقُوا وَيَصْفَحُوا أَلَا يُحِبُّونَ
أَنْ يَغْفِرَ اللَّهُ لَهُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ ﴿٢٢﴾

إِنَّ الَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ الْغَافِلَاتِ
الْمُؤْمِنَاتِ لَعْنَةُ اللَّهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَلَهُمْ
عَذَابٌ عَظِيمٌ ﴿٢٣﴾

يَوْمَ تَشْهَدُ عَلَيْهِمْ أَلْسِنُهُمْ وَأَيْدِيهِمْ
وَأَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ ﴿٢٤﴾

يَوْمَ يَمْيذُ بِيُوقِيهِمُ اللَّهُ دِينَهُمُ الْحَقَّ وَيَعْلَمُونَ أَنَّ
اللَّهَ هُوَ الْحَقُّ الْمُبِينُ ﴿٢٥﴾

الْحَٰخِثَاتِ الْخَٰخِثِينَ وَالْحَٰخِثُونَ
لِلْحَٰخِثَاتِ وَالطَّيِّبَاتِ لِلطَّيِّبِينَ
وَالطَّيِّبُونَ لِلطَّيِّبَاتِ أُولَٰئِكَ مُبَرَّءُونَ مِمَّا
يَقُولُونَ لَهُمْ مَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ ﴿٢٦﴾

يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا لَا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ
بُيُوتِكُمْ حَتَّىٰ تَسْتَأْذِنُوا وَتَسَلِّمُوا عَلَىٰ

sans saluer leurs occupants. Cela est plus convenable pour vous. Peut-être en serez-vous conscients.

28. Si vous ne trouvez personne, n'entrez pas jusqu'à ce que vous y soyez autorisés. Si l'on vous dit de repartir, retournez-vous-en! Cela est beaucoup mieux pour vous; Allah est au courant de ce que vous faites.

29. Il n'y aura pas de grief à votre égard si vous entrez dans des demeures inhabitées où se trouvent des effets qui vous appartiennent, mais sachez qu'Allah sait ce que vous manifestez et ce que vous dissimulez.

30. Dis aux croyants de baisser pudiquement leur regard et de préserver leur chasteté. Cela est la meilleure conduite pour eux. Allah connaît parfaitement leurs faits et gestes.

31. Dis aussi aux femmes de baisser leur regard, de préserver leur chasteté, et de ne montrer que les dehors de leurs atours. Qu'elles rabattent leurs voiles sur leurs poitrines! Qu'elles ne fassent pas paraître leurs ornements sauf devant leurs époux, leurs pères, les pères de leurs époux, leurs fils, les fils de leurs maris, leurs frères, leurs neveux, leurs servantes, leurs esclaves, les serviteurs non suspects

أَهْلِيهَا ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ ﴿٢٧﴾

فَإِنْ لَمْ تَجِدُوا فِيهَا أَحَدًا فَلَا تَدْخُلُوهَا
حَتَّىٰ يُؤْذَنَ لَكُمْ وَإِنْ قِيلَ لَكُمْ
ارْجِعُوا فَارْجِعُوا هُوَ أَزْكَىٰ لَكُمْ وَاللَّهُ
يَعْمَلُونَ عَلَيْكُمْ ﴿٢٨﴾

لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ
مَسْكُونَةٍ فِيهَا مَتَاعٌ لَّكُمْ وَاللَّهُ يَعْلَمُ مَا
تُبْدُونَ وَمَا تَكْتُمُونَ ﴿٢٩﴾

قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ
وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَىٰ لَهُمْ إِنْ
اللَّهُ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ ﴿٣٠﴾

وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ
أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا
يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ
بِحُجْرِهِنَّ عَلَىٰ جُنُوبِهِنَّ وَلَا يُبْدِينَ
زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ
أَبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَاءِهِنَّ أَوْ
بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي
إِخْوَانِهِنَّ أَوْ نِسَاءِيَهُنَّ أَوْ مَا مَلَكَتْ
أَيْمَانُهُنَّ

de désir charnel, ou les enfants non encore sensibles à la nudité des femmes! Qu'elles ne frappent pas du pied pour faire connaître leur parure cachée! Ô croyants ! Repentez-vous tous devant Allah, en vue d'atteindre à la Félicité.

32. Veillez à marier celles d'entre vous qui n'ont pas de conjoints ainsi que les vertueux parmi vos serviteurs, hommes et femmes, même s'ils sont pauvres, car Allah, par Sa faveur, saura pourvoir à leur besoins. Allah est Large et Omniscient.

33. Ceux qui n'ont pas encore les moyens de se marier doivent observer l'abstinence en attendant qu'Allah, par Sa faveur, leur en donne les moyens. Pour ceux qui, parmi vos esclaves, veulent s'affranchir par un contrat de rachat à crédit, acceptez leurs propositions si vous leur connaissez quelque qualité, et faites-leur des dons des biens dont Allah vous a pourvus. Ne contraignez pas vos jeunes servantes à la débauche pour un lucre d'ici-bas quand elles veulent garder leur vertu. Pour celles qui ont déjà subi cette contrainte, Allah est Pardonneur et Miséricordieux.

34. Ainsi, vous avons-Nous exposé des versets très explicites, avec des exemples tirés des récits

أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْأَرْبَةِ مِنَ الرِّجَالِ
أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَى عَوْرَاتِ
النِّسَاءِ وَلَا يَضُرُّنَّ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا
يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا
إِنَّهُ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ﴿٢١﴾

وَأَنْكِحُوا الْأَيَامَىٰ مِنْكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ
وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ
فَضْلِهِ ۗ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ ﴿٢٢﴾

وَلْيَسْتَغْفِرِ الَّذِينَ لَا يَجِدُونَ نِكَاحًا حَتَّىٰ
يُغْنِيَهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ ۗ وَالَّذِينَ يَبْتِغُونَ الْكِتَابَ
مِمَّا مَلَكَتْ أَيْمَانُكُمْ فَمَكِّتُوهُمْ إِنْ عَمِلْتُمْ
فِيهِمْ خَيْرًا ۗ وَأَوْءُوا لَهُمْ مِنْ مَالِ اللَّهِ الَّذِي آتَاكُمْ
وَلَا تُكْرَهُوا فَتَيَاتِكُمْ عَلَى الْإِغْيَاءِ إِنْ أَرَدْنَ تَحَصُّنًا
لِيَتَبْتَغُوا عَرَضَ الْحَيَاةِ الدُّنْيَا ۗ وَمَنْ
يُكْرِهِنَّ فَإِنَّ اللَّهَ مِنْ بَعْدِ إِكْرَاهِهِنَّ غَفُورٌ
رَحِيمٌ ﴿٢٣﴾

وَلَقَدْ أَنْزَلْنَا إِلَيْكُمْ آيَاتٍ مُبَيِّنَاتٍ وَمَثَلًا
مِنَ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ وَمَوْعِظَةً

de ceux qui vous ont précédés, et une exhortation pour les hommes pieux.

35. Allah est la lumière des cieux et de la terre. Sa lumière se répand comme un flambeau dans une niche de lampe, placée dans un lustre, le lustre ressemblant à un astre étincelant qui brille à partir d'un arbre béni : un olivier, qui n'est ni d'Orient ni d'Occident, dont peut s'en faut que l'huile éclairerait même si sa mèche n'était pas allumée par le feu. Lumière sur Lumière! Allah dirige vers Sa Lumière qui Il veut. Il expose les paraboles aux hommes; Allah est Omniscient.

36. [Sa Lumière éclaire] des maisons érigées selon Sa permission et où Son Nom sera invoqué; là Allah sera glorifié, matin et soir

37. par des hommes que le négoce et la transaction ne sauraient distraire ni de l'invocation d'Allah, ni de l'accomplissement de la prière rituelle, ni de l'acquiescement de l'aumône légale; car ils redoutent un jour où les cœurs et les regards seront bouleversés d'épouvante.

38. Allah les rétribuera en récompense de leurs meilleures actions en leur ajoutant un supplément de faveur. Allah accorde, à qui Il veut, des largesses sans compter.

39. Quant aux œuvres des

لِّلْمُتَّقِينَ ﴿٣٥﴾

﴿٣٥﴾ اللَّهُ نُورُ السَّمَوَاتِ وَالْأَرْضِ مِثْلُ نُورِهِ
كَمِشْكَوْفٍ فِيهَا مِصْبَاحٌ الْمِصْبَاحُ فِي
رُجَاةٍ الرُّجَاةُ كَأَنَّهَا كَوْكَبٌ دُرِّيٌّ يُوقَدُ مِنْ
شَجَرَةٍ مُّبَارَكَةٍ زَيْتُونَةٍ لَّا شَرْقِيَّةٍ وَلَا غَرْبِيَّةٍ
يَكَادُ زَيْتُهَا يُضِيءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌ نُورٌ
عَلَى نُورٍ يَهْدِي اللَّهُ لِنُورِهِ مَنْ يَشَاءُ وَيَضْرِبُ
اللَّهُ الْأَمْثَلَ لِلنَّاسِ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ ﴿٣٥﴾

فِي بُيُوتٍ أُذِنَ لِلَّهِ أَنْ تَرْفَعَ وَيُنذِرَ فِيهَا
أَسْمُهُ وَيُسَبِّحُ لَهُ فِيهَا بِالْغُدُوِّ وَالْآصَالِ ﴿٣٦﴾

رِجَالٌ لَا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللَّهِ
وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ يَخَافُونَ يَوْمًا
تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ وَالْأَبْصَارُ ﴿٣٧﴾

لِيَجْزِيَ اللَّهُ أَحْسَنَ مَا عَمِلُوا أَوْ يَزِيدَهُمْ
مِنْ فَضْلِهِ ۗ وَاللَّهُ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ
حِسَابٍ ﴿٣٨﴾

وَالَّذِينَ كَفَرُوا أَعْمَالُهُمْ كَسَرَابٍ بَاقِيَةٍ يُحْسِبُوهَا

mécréants, elles ressemblent à un mirage dans le désert. L'homme assoiffé le prend pour de l'eau, mais quand il l'atteint, il ne trouve rien. Alors, le mécréant aura une rencontre avec Allah, qui lui établira son bilan. Allah est Prompt à faire les comptes.

40. [Ces œuvres sont aussi] comparables à un amas de ténèbres sur une mer profonde où des vagues se chevauchent, surmontées d'une brume épaisse. Ténèbres sur ténèbres! L'homme qui y tendrait la main la verrait à peine. En effet, nul n'aura de lumière, si Allah ne lui en donne pas.

41. Ne vois-tu pas qu'Allah est glorifié par tous ceux qui sont dans les cieux et sur terre ainsi que par les oiseaux qui planent? Chacun d'eux sait comment le prier et le bénir, Allah sait parfaitement aussi ce qu'ils font.

42. Il est le Maître Souverain des cieux et de la terre, à Lui le destin de tout.

43. Ne vois-tu pas comment Allah fait charrier les nuages, puis les accumule, puis en fait des couches condensées? Alors les ondées sortent de leur sein. Il fait tomber la grêle des cimes des montagnes, Il la fait tomber sur qui Il veut et la détourne de qui Il veut.

الظَّمَعَانُ مَاءً حَتَّىٰ إِذَا جَاءَهُ، لَمْ يَجِدْهُ شَيْئًا
وَوَجَدَ اللَّهَ عِنْدَهُ، فَوَقَّعَهُ حِسَابَهُ ۗ وَاللَّهُ
سَرِيعُ الْحِسَابِ ﴿٢٨﴾

أَوْ كَظُلُمَاتٍ فِي بَحْرٍ لُّجِّيٍّ يَغْشَاهُ مَوْجٌ مِّنْ
فَوْقِهِ مَوْجٌ مِّنْ فَوْقِهِ سَحَابٌ طُلُمَاتٌ
بَعْضُهَا فَوْقَ بَعْضٍ إِذَا أَخْرَجَ يَدَهُ، لَمْ يَكَدْ
يَرَهَا ۗ وَمَنْ لَّمْ يَجْعَلِ اللَّهُ لَهُ نُورًا فَمَا لَهُ
مِنْ نُورٍ ﴿٢٩﴾

أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يُسَبِّحُ لَهُ مَن فِي السَّمَاوَاتِ
وَالْأَرْضِ وَالطَّيْرُ صَافَّتْ كُلُّ قَدَعَةٍ صَلَاتَهُ
وَتَسْبِيحَهُ ۗ وَاللَّهُ عَلِيمٌ بِمَا يَفْعَلُونَ ﴿٣٠﴾

وَاللَّهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۗ وَإِلَى اللَّهِ
الْمَصِيرُ ﴿٣١﴾

أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يُرْسِلُ سَحَابًا ثُمَّ يُؤَلِّفُ بَيْنَهُ، ثُمَّ
يَجْعَلُهُ رُكَامًا فَتَرَى الْوَدْقَ يَخْرُجُ مِنْ خِلَالِهِ ۗ
وَيُنزِلُ مِنَ السَّمَاءِ مِجَالٍ فِيهَا مَن بَرَدٍ فَيُضِيبُ بِهِ
مَنْ يَشَاءُ وَيَصْرِفُهُ، عَن مَّن يَشَاءُ يَكَادُ سَنَا
بَرْقِهِ يَذْهَبُ بِالْأَبْصَارِ ﴿٣٢﴾

Peu s'en faut que, par son éclat, l'éclair de ces nuages n'emporte la vue.

44. Allah alterne le jour et la nuit. Cela est une leçon à méditer pour ceux qui sont dotés d'une perception claire.

45. Allah a créé tout être [qui bouge] à partir de l'eau; les uns rampent sur leur ventre, certains marchent sur deux pieds, d'autres sur quatre pattes. Allah crée ce qu'Il veut, Il est Omnipotent.

46. En vérité, Nous avons exposé des versets explicites. Allah guide qui Il veut sur le droit chemin.

47. D'aucuns déclarent: «Nous croyons en Allah et en [Son] Messenger et nous obéissons»; puis un groupe parmi eux se détourne après cette déclaration. Ceux-là ne sont pas les vrais croyants.

48. Quand ils sont invités à se soumettre au jugement d'Allah et de Son Messenger, certains d'entre eux refusent de se présenter.

49. Pourtant, s'ils savaient avoir raison, ils reviendraient sans broncher.

50. Ont-ils le mal dans le cœur et le doute dans l'esprit? Craignent-ils d'être brimés par Allah et Son Messenger? En fait, ce sont bien eux les injustes.

يَقَلْبُ اللَّهِ اللَّيْلَ وَالنَّهَارَ إِنَّ فِي ذَلِكَ لَعِبْرَةً
لِأُولِي الْأَبْصَارِ ﴿٤٤﴾

وَاللَّهُ خَلَقَ كُلَّ دَابَّةٍ مِنْ مَاءٍ فَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى
بَطْنِهِ وَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى رِجْلَيْنِ وَمِنْهُمْ
مَنْ يَمْشِي عَلَى أَرْبَعٍ يَخْلُقُ اللَّهُ مَا يَشَاءُ إِنَّ اللَّهَ
عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ﴿٤٥﴾

لَقَدْ أَنْزَلْنَا آيَاتٍ مُبَيِّنَاتٍ وَاللَّهُ يَهْدِي مَنْ
يَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ ﴿٤٦﴾

وَيَقُولُونَ آمَنَّا بِاللَّهِ وَبِالرَّسُولِ وَأَطَعْنَا ثُمَّ
يَتَوَلَّى فَرِيقٌ مِنْهُمْ مِنْ بَعْدِ ذَلِكَ وَمَا أُولَئِكَ
بِالْمُؤْمِنِينَ ﴿٤٧﴾

وَإِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ
إِذَا فَرِيقٌ مِنْهُمْ مُعْرِضُونَ ﴿٤٨﴾

وَإِنْ يَكُنْ لَهُمُ الْحَقُّ يَأْتُوا إِلَيْهِ مُذْعِنِينَ ﴿٤٩﴾

أَفِي قُلُوبِهِمْ مَرَضٌ أَمْ أَرَادُوا أَنْ يَخْفُوا أَنْ يَحِيفَ
اللَّهُ عَلَيْهِمْ وَرَسُولَهُ بَلْ أُولَئِكَ هُمُ
الظَّالِمُونَ ﴿٥٠﴾

51. La seule réponse acceptable des croyants, lorsqu'ils sont invités à se présenter au jugement d'Allah et de Son Messager est de dire: «Nous avons entendu! Nous obéissons!» Ceux-là seront les bienheureux.

52. En effet, celui qui obéit à Allah et à Son Prophète, qui craint Allah et se montre pieux envers Lui, celui-là sera parmi les vrais gagnants.

53. Certains jurent par Allah, de toute la force de leurs serments, que si tu leur donnais l'ordre d'aller [au Jihad,] ils iraient aussitôt. Dis-leur: «Ne jurez point, car ce qui compte c'est d'obéir. En vérité, Allah sait parfaitement ce que vous comptez faire.»

54. Dis-leur: «Obéissez à Allah et à Son Messager.» S'ils se détournent, le Messager assumera sa charge, à eux d'assumer la leur; s'ils lui obéissent, ils seront sur la bonne voie; sa mission ne consiste qu'à transmettre un message clair.

55. Allah a promis à ceux parmi vous qui croient et qui accomplissent de bonnes œuvres de leur léguer le pouvoir sur terre, comme à ceux qui les ont précédés, de leur assurer l'exercice du culte qu'Il a choisi pour eux, de changer leur crainte en sécurité. [Allah leur dit]: «Qu'ils M'adorent sans rien M'associer.»

إِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِينَ إِذَا دُعُوا إِلَى اللَّهِ
وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَنْ يَقُولُوا سَمِعْنَا
وَأَطَعْنَا وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ ﴿٥١﴾

وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشِ اللَّهَ وَيَتَّقِهِ
فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ ﴿٥٢﴾

﴿٥٣﴾ وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَنْ أُحْرَجَهُمْ
لِيَخْرُجُنَّ قُلْ لَا تَقْسِمُوا طاعةً مَعْرُوفَةً
إِنَّ اللَّهَ خَيْرٌ بِمَا تَعْمَلُونَ ﴿٥٤﴾

قُلْ أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ فَإِن تَوَلَّوْا
فَأِنَّمَا عَلَيْهِ مَا حُمِّلَ وَعَلَيْكُمْ مَا حُمِّلْتُمْ
وَإِن تَطِيعُوهُ تَهْتَدُوا وَمَا عَلَى الرَّسُولِ إِلَّا
الْبَلَاغُ الْمُبِينُ ﴿٥٥﴾

وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا
الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ
كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِن قَبْلِهِمْ
وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى
لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا
يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَن كَفَرَ

Ceux qui deviennent infidèles après cela seront, vraiment, des pervers.

56. Observez donc l'accomplissement de la prière rituelle! Acquittez-vous de l'aumône légale et obéissez au Messager d'Allah en vue d'être touchés par la Miséricorde!

57. Ne crois pas que les mécréants échappent à Notre puissance sur terre; leur dernier logis est l'Enfer, quel misérable destin!

58. Ô vous qui croyez! Que vos serviteurs et vos enfants non encore pubères demandent la permission avant d'entrer chez vous à trois moments de la journée: avant la prière de l'aube, au milieu de la journée quand vous êtes en tenue de sieste, et après la prière du soir. Ce sont là trois moments d'intimité réservés à votre vie privée, en dehors desquels, il n'y a pas d'objection à vos fréquentations mutuelles. Ainsi Allah vous expose-t-Il clairement Ses versets. Allah est Maître de la Connaissance et de la Sagesse.

59. Lorsque vos enfants atteignent l'âge de puberté, ils doivent, à l'instar de leurs aînés adultes, demander la permission d'entrer. Ainsi Allah vous expose-t-Il Ses versets, Allah est Maître de la Science et de la Sagesse.

60. Il n'y a pas non plus

بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ ﴿٥٥﴾

وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا
الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ ﴿٥٦﴾

لَا تَحْسَبَنَّ الَّذِينَ كَفَرُوا مُعْجِزِينَ فِي الْأَرْضِ
وَمَا أُوْنَهُمُ النَّارُ وَلَيْسَ الْمَصِيرُ ﴿٥٧﴾

يَأَيُّهَا الَّذِينَ ءَامَنُوا لِيَسْتَعِذَّ بِكُمْ الَّذِينَ
مَلَكَتْ أَيْمَانُكُمْ وَالَّذِينَ لَمْ يَبْلُغُوا الْحُلُمَ مِنْكُمْ
ثَلَاثَ مَرَّاتٍ مِنْ قَبْلِ صَلَاةِ الْفَجْرِ وَحِينَ
تَضَعُونَ ثِيَابَكُمْ مِنَ الظَّهِيرَةِ وَمِنْ بَعْدِ
صَلَاةِ الْعِشَاءِ ثَلَاثُ عَوْرَاتٍ لَكُمْ لَيْسَ عَلَيْكُمْ
وَلَا عَلَيْهِمْ جُنَاحٌ بَعْدَ هُنَّ طَوْفُونَ عَلَيْكُمْ
بَعْضُكُمْ عَلَى بَعْضٍ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ
لَكُمْ الْآيَاتِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ ﴿٥٨﴾

وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنْكُمْ الْحُلُمَ
فَلْيَسْتَعِذُوا كَمَا اسْتَعَاذَ الَّذِينَ مِنْ
قَبْلِهِمْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ
وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ ﴿٥٩﴾

وَالْقَوَاعِدُ مِنَ النِّسَاءِ الَّتِي لَا يَرْجُونَ

d'objection pour les femmes ménopausées qui n'espèrent plus se marier de porter des tenues légères sans cependant exhiber leurs atours. Toutefois, il est mieux pour elles de garder leur retenue, Allah entend tout, sait tout.

61. Nul grief aux aveugles, aux boiteux, aux malades ni à vous-mêmes de prendre des repas dans les maisons qui vous appartiennent ou qui appartiennent à vos pères, à vos mères, à vos frères et sœurs, à vos oncles paternels et maternels, à vos tantes paternelles et maternelles, ou dans des maisons dont vous possédez les clefs, ou celles de vos amis. Il n'y a pas d'objection à ce que vous mangiez ensemble ou séparés. Lorsque vous rentrez dans ces maisons⁽¹⁾, faites le salut à vous-mêmes, par la bonne formule, bien bénie par Allah. Ainsi Allah vous explicite-t-Il Ses versets en vue de vous inciter à réfléchir.

62. Seuls sont de vrais fidèles, ceux qui croient en Allah et à Son Messager, et qui, quand ils se réunissent avec le Prophète pour un sujet d'intérêt commun, ne le quittent pas sans demander sa permission. [Ô Prophète!] Ceux

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا يَصْعَقَنَّ
رِيْابُهُنَّ غَيْرَ مُتَبَرِّجَاتٍ بِزِينَتِهِنَّ وَاَنْ
يَسْتَعْفِفْنَ خَيْرٌ لَّهُنَّ وَاللّٰهُ سَمِيْعٌ
عَلِيْمٌ ﴿٦١﴾

لَيْسَ عَلٰى الْاَعْمٰى حَرَجٌ وَلَا عَلٰى الْاَعْرَجِ
حَرَجٌ وَلَا عَلٰى الْمَرِيضِ حَرَجٌ وَلَا عَلٰى
اَنْفُسِكُمْ اَنْ تَاْكُلُوْا مِنْ بُيُوْتِكُمْ اَوْ
بُيُوْتِ اٰبَائِكُمْ اَوْ بُيُوْتِ اُمَّهَاتِكُمْ
اَوْ بُيُوْتِ اِخْوَانِكُمْ اَوْ بُيُوْتِ اَخَوَاتِكُمْ
اَوْ بُيُوْتِ اَعْمَامِكُمْ اَوْ بُيُوْتِ
عَمَمَاتِكُمْ اَوْ بُيُوْتِ اٰخْوَالِكُمْ اَوْ
بُيُوْتِ خَالَاتِكُمْ اَوْ مَا مَلَكَتْ
مَفَاتِحُهَا اَوْ صَدِيقِكُمْ لَيْسَ
عَلَيْكُمْ جُنَاحٌ اَنْ تَاْكُلُوْا جَمِيْعًا اَوْ
اَشْتَاتًا فَاِذَا دَخَلْتُمْ بُيُوْتًا فَسَلِّمُوْا عَلٰى
اَنْفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِنْدِ اللّٰهِ مُبْرَكَةً طَيِّبَةً
كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَكُمْ الْاٰيٰتِ
لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ﴿٦٢﴾

اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهِ
وَإِذَا كَانُوْا مَعَهُ عَلَىٰ اَمْرٍ جَامِعٍ لَّمْ يَذْهَبُوْا
حَتّٰى يَسْتَشْرَفُوْهُ اِنَّ الَّذِيْنَ يَسْتَشْرَفُوْكَ اُوْلٰئِكَ
الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَرَسُوْلِهِ فَاِذَا
اَسْتَشْرَفُوْكَ لِغَيْضٍ شَأْنِهِمْ فَاذْنِ لِمَنْ

(1) Certains exégètes pensent que "buyūt" peut désigner les mosquées.

qui te demandent l'autorisation avant de partir sont ceux qui croient en Allah et à Son Messenger. Quand ils te demandent la permission de te quitter, autorise qui tu veux parmi eux et implore le Pardon d'Allah en leur faveur. Allah aime pardonner, Il est Miséricordieux.

63. [Ô croyants!] Ne considérez pas l'appel émanant du Messenger [d'Allah] comme celui que vous vous faites entre vous! Allah connaît ceux qui se faufilent pour éviter Son appel. Que ceux qui cherchent à échapper à Ses ordres prennent garde contre le risque d'être frappés de malheur ou de subir un tourment douloureux.

64. A Allah appartient tout ce qui est dans les cieus et sur terre. Il sait où vous en êtes; et le jour où tous [les humains] retourneront à Lui, Il les informera de tout ce qu'ils auront fait, Allah est Omniscient.

شِئْتُمْ مِنْهُمْ وَأَسْتَغْفِرْ لَهُمْ اللَّهُ إِنْ
اللَّهُ غَفُورٌ رَحِيمٌ ﴿٦٣﴾

لَا تَجْعَلُوا دُعَاءَ الرَّسُولِ بَيْنَكُمْ كَدُعَاءِ
بَعْضِكُمْ بَعْضًا قَدْ يَعْلَمُ اللَّهُ الَّذِينَ
يَسْتَلُونَ مِنْكُمْ لَوَ آذَانٌ لَخَذَرِ الَّذِينَ
يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ
أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ ﴿٦٤﴾

أَلَا إِنَّ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ قَدْ
يَعْلَمُ مَا أَنْتُمْ عَلَيْهِ وَيَوْمَ يُرْجَعُونَ إِلَيْهِ
فَيُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوا وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ ﴿٦٥﴾

